மாண்புமிகு திரு. ஓ. பி. ராமன் : இரண்டு கோரிக்கைகளை அவர்கள் வைத்தார்கள். சம்பளத்தைக் அதிகமாக்க வேண்டுமென்பது ஒன்று ; வேலைப் பளுவைக் குறைக்க வேண்டுமென்பது மற்றென்று. வேலைப் பளுவைக் குறைத்து விட்டார்கள் என்பதை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். சம்பள விகிதத்தை உயர்த்த வேண்டுமென்பதில் ஏனைய 70,000 பேருக்கும் ஒரே காலத்தில் அறிவிக்க வேண்டுமென்று பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதால் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

(3) அறிக்கை அளித்தல்

தமிழ்நாடு ஆவணகாப்பகம் பற்றிய பரிந்துரைகள் மேல் அரசு எடுத்த நடவடிக்கை குறித்த மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை

திரு. ஏ. வி. பி. ஆசைத்தம்பி : பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் நாடு பதிவேட்டு அலுவலகம் (தற்போதைய தமிழ்நாடு ஆவண காப்பகம்) பற்றிய அறிக்கையில் அடங்கியுள்ள மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய குழுவின் 14-வது அறிக்கையைப் பேரவை முன் வைக்கிறேன்.

(4) அரசினர் மசோதா

தமிழ்நாடு 1970-ம் தொழில் நிறுவனங்கள் (தேசீய பண்டிகை விடுமுறைகள்) திருத்த மசோதா.

மாண்புமிகு திரு. கா. வேழவேந்தன் : பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு 1970-ம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் (தேசீய பண்டிகை விடுமுறைகள்) திருத்த மசோதாவை இப்பேரவையில் அறிமுகம் செய்ய நான் அனுமதி கோருகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு நிறைவேற்றப் பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

மாண்புமிகு திரு. கா. வேழவேந்தன் : இம் மசோதாவை இப் பேரவை முன் அறிமுகப்படுத்துகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் இம் மசோதா அறிமுகப்படுத் தப்பட்டிருக்கிறது.

(5) நடைமுறைக் கேள்வி

திரு. கோ. பூவராகவன் தலைமையில் இயங்கும் கட்சி உறுப்பினர்களுக்கு அவையில் தனி இடம் ஒதுக்காதது குறித்து.

திரு. கே. விநயகம் : ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர் சார். இங்கு பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ். கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்து எங்கள் பணியைச் செய்து கொண்டு வருகிறோம். எங்கள் கட்சியில் ஏற்பட்ட குழப்பம், பிளவு காரணமாக எங்கள் கட்சியில் ஒருசிலர் உயர்திரு பூவராகன்

தலைமையில் வேறு கட்சியாக இயங்குகிறோம் என்று கூறி தங்களுக்கும் அறிவித்தார்கள். வருகிற தேர்தலின்போது கூட அவர்கள் கட்சியின் சார்பில் ஒருவர் போட்டியிடுகிறார் என்பதெல்லாம் கூட உங்களுக்குத் தெரிந்த விஷயந்தான். தனியே இயங்குகின்ற அந்தக் கட்சிக்காரர்கள் எங்கள் கூடவே இருந்து நாங்கள் செய்கிற பணிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதால் எங்களுக்குத் தொல்லையாக இருக்கிறது. அவர்கள் எங்களுடனே இருப்பதால் தனியே இயங்குகிற சூழ்நிலை உண்டாக முடியவில்லை. நாங்கள் அமைச்சர்களோடு ஏதோ பேசுவோம்; அப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுவோம். (மணி அடிக்கப்பட்டது) I am preparing the ground for the point of order. தயவு செய்து சிரமம் இல்லையென்றால் அவர்களுக்குத் தனி இடத்தை ஒதுக்கி விடுங்கள். அவர்கள் எங்களை விட உயர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆப் ஆர்டரைச் சொல்லுங்கள்.

திரு. கே. விநாயகம் : தனியாக இடம் ஒதுக்க வேண்டுமென்று கோரி பத்துப் பதினைந்து நாட்கள் ஆகியும் கூட, வேண்டிக் கொண்டிருந்தும் கூட இதுவரை செயல்படுத்தாததற்கு, தாமதத்திற்கு என்ன காரணம் என்பதைத் தலைவர் அவர்கள் விளக்குவார்களா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தாமதத்திற்குக் காரணம் கேட்கிறீர்கள். இது பாயின்ட் ஆப் ஆர்டர் அல்ல.

திரு. கே. விநாயகம் : உங்கள் மீது குற்றம் சொல்லக் கூடாது. you must have done it on the day you have received it.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு பூவராகன் அவர்கள் தாங்கள் தனியாக இயங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதே போல ஃபார்வர்டு பிளாக்கைச் சேர்ந்தவர்களும் தனியாக இயங்கப் போவதாக அறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதையொட்டி யார் யாருக்கு எந்த எந்த இடங்களை ஒதுக்கலாம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

அது எல்லாக் கட்சித் தலைவர்களிடமிருந்தும் வரவில்லை. எதிர் கட்சித் தலைவர் அவர்கள் கொடுத்துவிட்டார்கள். எல்லாத் தலைவர்களிடமிருந்தும் வரவில்லை. வந்தவுடன் இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : நான் கொடுத்தாகிவிட்டது. எங்கள் கட்சிப் பிரச்னையைப் பற்றிப் பேசும்போது தனியாக எங்களுக்கு இயங்க வேண்டும் என்று கேட்கிற உரிமை இல்லையா என்று கேட்கிறேன். முன்பு சபாநாயகர் அவர்கள் தீர்ப்பு கொடுத்தபோது கட்சிகளுக்கு இடம் சொந்தம் அல்ல, நான் கொடுக்கும் இடங்கள் தான் உறுப்பினர்களுக்குள்ள இடங்கள் என்று சொன்னீர்கள்.

பத்திரிகைகளில் தவறாக வந்திருக்கிறது, வெளியே தவறாக நினைக்கிறார்கள் பொது மக்கள். "கருத்திருமன் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது" என்று பத்திரிகைகளில் வந்திருக்கிறது. "சபாநாயகர் மறுப்பு" என்று வந்திருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நமது விதிமுறைப்படி பேரவைத் தலைவர் யார் யாருக்கு எங்கெங்கு இடம் ஒதுக்குகிறார்களோ, அங்குதான் உறுப்பினர்கள் உட்காரவேண்டும். உறுப்பினர்களுக்குத்தான் இடம் ஒதுக்கப்படுகிறது. இடம் கட்சிக்கு இல்லை என்பதை மீண்டும் நான் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். நமது விதிமுறைகள் கட்சிக்கு இடம் தரவில்லை. உறுப்பினர்களுக்கு இடம் தருவதற்காகத்தான் விதிமுறைகள் வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றன. அது பேரவைத் தலைவர் கட்சித் தலைவர்களோடு கலந்து கொண்டு செய்கிற ஒரு முறை. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஒரு வசதியை செய்து கொள்வதற்காகவே பேரவைத் தலைவர் மற்றக் கட்சித் தலைவர்களோடு கலந்து எந்தெந்த உறுப்பினர்களுக்கு எங்கெங்கு இடம் ஒதுக்கலாம் என்பது குறித்து கலந்து கொண்டு செய்கிற ஒரு முறையே தவிர விதிமுறைகளில் அதற்கு இடமில்லை. அதைத்தான் சொன்னேன். அதையொட்டி இன்னின்ன இடங்கள் உங்களுக்கு என்று ஒதுக்கித் தரப்படுகிறது. யார் யாருக்கு எங்கெங்கு இடம் ஒதுக்கித் தரச்சொல்கிறீர்கள் என்று உங்கள் சம்மதம் கேட்பது என்பது விதிமுறையையொட்டியதல்ல. தலைவர்களோடு கலந்து கொண்டு நல்லதொரு முறையை உருவாக்கவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு வாய்ப்பு அது. பதில் எல்லாத் தலைவர்களிடமிருந்தும் வரவில்லை, ஒன்றிரண்டு கட்சித் தலைவர்களிடமிருந்து இன்னும் வரவில்லை. அவை வந்தவுடன் அறிவிக்கப்படும்.

திரு. பி. ஜி. கருத்திருமன்: விதிமுறையில் இடம் இல்லையென்றால் கன்வென்ஷன் இருக்கிறது, கன்வென்ஷன் என்றால் மரபு இருக்கிறது. இதுவரை அது கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறதா இல்லையா என்று கேட்கிறேன். இதுவரையில் தமிழ்நாடு சட்டசபையில், மதராஸ் சட்டசபையில், இதுமாதிரி ஏற்பட்டிருக்கிறதா? அது உங்கள் காலத்தில் ஏற்பட வேண்டாம் என்பதுதான் என் கோரிக்கை. இவ்வளவுதூரம் கண்டிப்பாக இருக்கும் சபாநாயகர், இவ்வளவுதூரம் நிறம்பட நடத்தும் சபாநாயகர், இவ்வளவுதூரம் நடவடிக்கைகள் எடுக்கும் சபாநாயகர், இதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள் என்று கேட்கிறேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்: உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கித் தரவேண்டிய பொறுப்பு பேரவைத் தலைவர் அவர்களைச் சார்ந்தது. ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரேயிடத்தில் அமர வாய்ப்புவசதி செய்து ஏற்படுத்தித் தருவது ஒரு மரபாக இருந்துவருகிறது. அதைத் தலைவர் அவர்கள் மறுக்கவில்லை. அந்த மரபின் அடிப்படையில்தான் அந்த அந்தக் கட்சியைச் சார்ந்த

வர்கள் ஒவ்வொரு இடத்தில் உட்கார இட வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில்தான் தலைவர் அவர்கள் இருக்கிறார்கள். திரு. பூவராகன் அவர்கள் தலைமையில் இயங்கும் கட்சியும் தனிக் குடித் தனம் போகவேண்டுமென்று விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தனியாக உட்கார வேண்டுமென்று நீங்களும் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். தலைவர் அவர்களே, இதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து தனி இடம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். ஒருசில கட்சித் தலைவர்களிடமிருந்து யார் யாருக்கு எந்தெந்த இடங்களில் தருவது என்பதுபற்றிய குறிப்புகள் வராததால் காலத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இதுபற்றி ஒரு முடிவு எடுத்து இடங்களை ஒதுக்கித் தரவேண்டுமென்று நான் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : "சபாநாயகர் அவர்களின் தீர்ப்பு .. ஏற்றுக்கொள்ளமுடியாது" .. என்று வந்தால் அதன் பொருள் என்ன? பத்திரிகைகளில் இப்படி வந்திருக்கிறது. நாளைக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்றால் இந்த இடத்தில் வந்து நாங்கள் உட்கார மாட்டோம் என்று சொல்லிக்கொள்கிறேன். திங்கட்கிழமை அன்று இடம் மாற்றப்படவில்லை என்றால் நாங்கள் சபைக்கு வர மாட் டோம்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : ஏற்றுக்கொள்ளமுடி யாது. தனி இடம் கொடுக்கப்பட மாட்டாது என்று தலைவர் அவர் கள் அன்றும் சொல்லவில்லை. தனி இடம் ஒதுக்கித் தரப்படுவதற் கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஒதுக்கித் தருகிற தன்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றுதான் தலைவர் அவர்கள் சொன்னாரே தவிர எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கிறேன் என்று அவைத்தலைவர் அவர்கள் தீர்ப்பு அளிக்கவில்லை. எல்லாக் கட்சித் தலைவர்களிடமிருந்தும் பதில்கள் வராததால்தான் இந்தக் காலத்தாழ்வு, அதனால்தான் இந்தக் காலதாமதம். விரைவில் அதை முடிக்கும் முயற்சிகளை எடுத்துக்கொள்ளும்படி தலைவர் அவர்களை நானும் கேட்டுக்கொண் டிருக்கிறேன். கட்சித் தலைவர்களோடு கலந்துகொண்டு அந்த முயற் சியை மேற்கொள்ளலாம்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : "சபாநாயகர் அவர்கள் தீர்ப்பு— கருத்திருமனின் சோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது" என்று வந்திருக்கிறது.

திரு. இராம. அரங்கண்ணல் : சபாநாயகர் அவர்களின் தீர்ப்பை எதிர்த்து பயமுறுத்துவதுபோல், எச்சரிக்கை செய்வதுபோல் சபையில் பேசக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யப்போவதாக சொன்ன பிறகும் கூட நாளை மறுநாள்—நாளை ஞாயிற்றுக்கிழமை, நாளையே கூட—இங்கு வந்து உட்கார மாட்டோம் என்று, நாளைய தினம் உட்காரமாட்டோம் இங்கு வந்து என்று ஒரேவேகத்தில் எச்சரிக்கை செய்வது சபை விதிகளுக்கு உகந்ததா என்பதுபற்றி தீர்ப்பளிக்கும்படி வேண்டுகிறேன்.

1970 மார்ச் 21]

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் பலமுறை சுட்டிக்காட்டி யிருப்பதைப் போல் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர், பாராளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தவர். ஆளும் கட்சி கொறடாவாகவும் இருந்தவர். அவர்களுக்கு விதிமுறைகள் பற்றி நன்கு தெரியும். சபா நாயகர் அவர்களுக்கு எந்தஅளவிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். ஆனால் சில நேரங்களில் எழுந்து நிற்கிற நேரங்களில் அவர் தம்மையே மறந்து விடுகிறார். அப்போது சில வார்த்தைகளைச் சொல்கிறார்கள். இதுகுறித்து சபாநாயகர் வருத்தப்படுவதில்லை. அப்படி வருத்தப்படக்கூடிய நிலையில் நாம் இல்லை, அப்படி நம்மை ஆளாக்கிய தலைவரும் இல்லை, வள்ளுவரும் இருக்கிறார்.

“ நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.”

என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆகவே சபாநாயகர் அவர்களை சாலெஞ்ச் செய்வது அல்லது சபாநாயகர் அவர்களுக்கு சவால் விடுவதுபோல் பேசுவதை எல்லாம் சவாலாகவே தலைவர் நினைப்பதில்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : நான் சவால் விடுக்கவில்லை. சபாநாயகர் அவர்களை அவமதிப்பது என்பது என் கொள்கை அல்ல, அது என் பழக்கமும் அல்ல. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இதுமாதிரி ஒருவர் தனக்கு தனி இடம் வேண்டுமென்று சொல்லிவிட்டால் அடுத்த நாளே ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டியது என் கடமை. நான் கொறடாவாக இருந்தபோது எப்போது எழுதிக் கொடுக்கிறார்களோ அடுத்த நாளே இடம் ஒதுக்கிக் கொடுக்கக்கூடிய மரபு இருந்தது. இதை ஞாபகப்படுத்த எனக்கு உரிமை இல்லையா? தங்கள் தீர்ப்பை எதிர்த்துப் பேசவில்லை. நான் பேசும்போது என்னை மறந்துவிட்டுப் பேசுவதுமில்லை. கடமை என்ற முறையில் சொன்னேன். நான் கையெழுத்துப் போட்டு அனுப்பியாகி விட்டது . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் பலமுறை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சபா நாயகரை அவமதிக்கவில்லை. எனக்கு நினைவூட்டுவதற்காக என்று சொன்னார்கள். அப்படி நினைவூட்டத் தேவையில்லை. மறந்திருந்தால்தானே நினைவூட்டுவதற்கு? என் கடமையை நான் சரிவர ஆற்றிவருகிறேன். நேற்று ஒரு முறை ஒரு சிறிய தவறுக்காக சட்டசபைச் செயலாளர் அவர்கள் வாங்கிய கடிதத்தை என்னிடம் உரிய நேரத்தில் கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். என் கடமையையும், பொறுப்பையும் நிறைவேற்றும் வகையில்தான் இந்த இடத்தில் இருக்கிறேன்.

இடங்கள் ஒதுக்குவது என்பது மரபையொட்டியது. எதிர்க்கட்சியினர் அந்தப் பகுதியில் என்றால் திரு. வீராசாமி அவர்கள் அந்தப்

பக்கத்தில் இல்லையா, வீராசாமி அவர்கள் உட்பட சாரதி அவர்கள் வரையில் அந்தப் பக்கத்தில் இருப்பதால் அவர்கள் எதிர்கட்சியைச் சார்ந்தவர்களா? இல்லை. ஆகவே மரபு இருப்பதை ஒப்புக்கொள் கிறேன். வசதிக்காகக் கொடுக்கிறோம். இன்ன இடத்தில் இன்ன உறுப்பினர் உட்காரவேண்டும் என்று சொல்கிற உரிமை சபாநாயகர் அவர்களுக்கு உண்டு. அவர்கள் கூறும் இடத்தில்தான் உறுப்பினர் கள் உட்காரவேண்டும். அது தெளிவாக இருக்கிறது விதியில். வேண்டுமானால் விதிமுறைகளை மாற்றுங்கள். கட்சிகளுக்கு இடம் ஒதுக்கவேண்டும், காங்கிரஸ் கட்சிக்கு இங்கே, அந்தக் கட்சிக்கு இங்கே, இன்னொரு கட்சி உருவாகுமானால் அதற்கு இங்கே, அடுத்த கட்சிக்கு இங்கே என்று சொல்லட்டும் விதிமுறைகளை மாற்றட்டும். சபாநாயகர் கூறும் இடத்தில்தான் உட்காரவேண்டும் என்று விதி முறை இருக்கிறது. தற்போதைய சட்டமன்ற விதிமுறைகளில் கட்சிகளுக்கு என்று இடமில்லை. வசதிக்காக செய்கிறோம். நாற் பது பேர்களுக்கு இங்கே இடம், பத்து பேர்களுக்கு அங்கே இடம் பதினைந்து பேர்களுக்கு அங்கே இடம் என்று உறுப்பினர்களுக்காக இடம் ஒதுக்கப்படுகிறது. உங்கள் உறுப்பினர்கள் இங்கே அமர வேண்டும் இங்கே அமரவேண்டும் என்று சொல்கிறீர்கள். அதைக் கூட கேட்கத் தேவை இல்லை. சபாநாயகரே போட்டு விடலாம். ஆனால் உங்கள் வசதிக்காகக் கேட்கிறோம், செய்கிறோம். நல்ல முறையில் அவை நடக்கவேண்டுமென்ற எண்ணத்தில் அது செய்யப் படுகிறது. எதிர்கட்சித் தலைவர் அவர்கள் நாளை இங்கு வந்து உட்காரமாட்டோம் என்று கூறுவது பொதுமக்களுக்கு அவர் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து மீறுவதுபோலாகும்.

திரு. எம். சுரேந்திரன் : இடங்கள் ஒதுக்குவது, உறுப்பினர் களுக்கு இடங்கள் ஒதுக்குவதில் ஒரு மரபு இருக்கிறது. சபாநாயகரவர்கள் கூறும்பொழுது உறுப்பினர்களுக்கு மட்டும் ஒதுக்க வேண்டுமென்றும், ஆனால் அதே நேரத்தில் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டுப் பேசுவது என்றும் சொல்வது முரண் பட்டதாக . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கட்சித் தலைவர்களை, என்ன சொன்னீர்கள்?

திரு. எம். சுரேந்திரன் : கட்சித் தலைவர்களின் விருப்பத்தை அறிய வேண்டுமென்று சொல்வதும், உறுப்பினர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்க வேண்டுமென்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண் பட்டதாக இருக்கிறதே.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : முரண்பாடு இல்லை என்று திரு. சுரேந்திரன் அவர்களுக்குச் சொல்கிறேன், முரண்பாடே இல்லை. நான் தெளிவாகச் சொல்லுகிறேன், பேரவைத் தலைவர் குறிப்பிட்ட இடத்திலேதான் உறுப்பினர்கள் உட்கார வேண்டும், உறுப்பினர் களுக்கு இடம் ஒதுக்கத்தான் விதி இடம் கொடுக்கிறதே தவிர, கட்சிக்கு இடம் ஒதுக்க விதி இடம் தரவில்லை. ஆனால் பேரவைத் தலைவருக்குத் துணை செய்யுமாறு, கட்சித் தலைவர்களை பேரவைத்

1970 மார்ச் 21]

தலைவர் கேட்டுக் கொள்கிறார், எந்தெந்த இடத்திலே உட்காரலாம் என்று கேட்கிறாரே தவிர, விதிமுறைகளை ஒட்டி அல்ல. எனவே, இதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்பதை திரு. சுரேந்திரன் அவர்கள் உணர வேண்டும்.

திரு. எம். சுரேந்திரன் : நான் சொல்வது, மரபுகளையும், விதி முறைகளையும் அனுசரித்துச் செய்யக்கூடிய காரியத்தில், சபையின் நேரத்தில் இவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றுதான். அதே நேரத்தில் கனம் திரு. பூவராகன் அவர்களின் தலைமையில் இருக்கும் உறுப்பினர்களைப் பார்த்து, கனம் எதிர்க் கட்சித் தலைவரவர்கள் மிரண்டு ஓடுகின்றேன் என்று சொல்லுகிறார் களே, அவர்களைப் பிடித்து வைக்கும் வேலையையும் சபாநாயகி ரவர்கள் செய்வார்களா ?

திரு. நா. வீராசாமி : தலைவரவர்களே, எதிர்க் கட்சித் தலைவரவர்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்கள், சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்கள், கொறடாவாக இருந்தவர்கள், அவர்களுக்கு விதிமுறைகள் தெரியும், இருந்தாலும் நிலைமறந்து பேசுகிறார், அதற்காக அவைத் தலைவர் கவலைப்பட வில்லை என்று சொன்னீர்கள். அவைத் தலைவர் கவலைப்படுகிறாரா இல்லையா என்பது அல்ல, 'திங்கட்கிழமைக்குள் இடம் ஒதுக்கா விட்டால்' என்று எதிர்க் கட்சித் தலைவரவர்கள் மிரட்டுகிறார்கள், அப்படி அவைத் தலைவரவர்களை மிரட்டுவது முறைதானா என்பதற்குத் தீர்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் சொல்லிவிட்டேன், மிரட்டக்கூடாது என்பது நன்றாகத் தெரிந்துதான் சொன்னார்கள், நான் மிரட்டவில்லை, கருத்தைச் சொன்னேன் என்று மறுபடியும் சொல்லிவிட்டார்கள். அவர்களின் இயல்பே அதுதான். எழுந்து நின்று உணர்ச்சி வயப்பட்ட நிலையிலே சொல்லிவிடுவார், அது தானே தவிர அவருடைய உள்ளத்திலேயிருந்து சொல்வதாக யாரும் நினைப்பது இல்லை, நான் எப்பொழுதுமே, நினைப்பதும் இல்லை.

திரு. பி. ஜி. கருத்திருமன் : உணர்ச்சி வயப்படுகிறேன் என்றால், ஏதோ நான் 'டபிள் ஸ்டாண்ட்' நிலையில் இருப்பதைப்போல் குறிப் பிடுகிறீர்கள். நான் எடுப்பது கண்டிப்பான ஸ்டாண்ட் தான். நான் எதற்காகக் கூறினேன் என்றால் அம்மாதிரியான சந்தர்ப்பத் திற்கு வர வேண்டியிருக்கும் என்பதற்காக, வாக் அவுட் செய்யும் நிலைமை ஏற்படுவதில்லையா, அதுபோல். கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய பார்ட்டியில் சில விஷயங் களைப் பேச வேண்டியிருக்கும், அதற்காகத்தான் சொல்லுகிறோம். கையெழுத்துப்போட்டுக் கொடுத்தும், டிவிஷன் லிஸ்ட் போட்டுக் கொடுத்தும், ஏன் தாமதம் என்பதுதான். இன்னும் ஏன் ஒதுக்க வில்லை ? நீங்கள் காப்பாற்றவில்லையென்றால், நாங்கள் அனாதை களைப்போல வெளியிலே நிற்க வேண்டியதுதான்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதைப்பற்றி எதிர்க் கட்சித் தலைவரவர்களின் ஒத்துழைப்பு வேண்டுமென்று அவைத் தலைவரவர்கள் கேட்டுக்கொண்டார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. பூவராகன் அவர்கள் தலைமையில் உள்ள கட்சியினர் தனியாக உட்கார இடம் ஒதுக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அதைப்போன்றே, முற்போக்குக் கட்சியை சேர்ந்தவர்கள் தாங்கள் உட்கார இடம் ஒதுக்க வேண்டுமென்று தலைவரல்லாத மற்றவர் முதலில் எழுதினர். அவைத் தலைவரவர்கள், தலைவரே எழுதினால் கவனிக்கப்படும் என்று சொன்னார்கள். எதிர்க் கட்சித் தலைவரவர்களின் ஒத்துழைப்பு வேண்டுமென்று கேட்பதற்குக் காரணம், முற்போக்குக் கட்சியினர், 1—4—70 முதல் சட்டப் பேரவையில் ஃபார்வேர்ட் பிளாக் தனிக் கட்சியாக இயங்கவிருக்கிறது, எனவே, 1—4—70 முதல் இடம் ஒதுக்கித் தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். திரு. பூவராகன் அவர்களும் தனியிடத்தை முதலிலேயே கேட்டிருக்கிறார்கள். மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் ஒரு வார காலம் எடுத்துக் கொண்டு, எங்கெங்கு உட்காருவது என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது, இவர்களுக்கு இரண்டு வார காலம் தேவைப்படுகிறது, மற்றவர்களுக்கு 10 நாட்கள் தேவைப்படலாம். எல்லாக் கட்சிகளும் ஒத்துழைப்பு தந்தால் திங்கட்கிழமை, செவ்வாய்கிழமைக்குள் முடிவு செய்துவிடலாம். எல்லோரையும் கலந்து, ஒரு கட்சிக்கு மட்டும் இப்பொழுது இடம் அளித்துவிட்டு, மற்றொரு கட்சிக்குப் பிறகு ஒதுக்குவதை விட எல்லோரையும் கலந்து செய்வது நல்லது என்ற முறையில் அமைந்திருக்கிறதே தவிர, இதை அவைத் தலைவரவர்களோ, அல்லது துறையினரோ காலதாமதம் செய்யவில்லை. முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு அவைத் தலைவரவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கட்சித் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவிலே செய்ய முயற்சிக்கலாம்.

திரு. பி. ஜி. கருத்திருமன் : டிவிஷன் லிஸ்டை வைத்து, பெயரைக் கொடுத்து, ஒரு வாரம் ஆகிவிட்டது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் முதலிலேயே சொன்னேன், மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் தங்களுடைய லிஸ்டைக் கொடுத்துவிட்டார் என்று. இல்லை என்று நான் சொல்லவில்லை. இன்னும் சில தலைவர்கள் கொடுக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் கூறுகின்ற சொற்களை மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். எல்லாத் தலைவர்களும் கொடுக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, சில தலைவர்கள் கொடுக்கவில்லை, அதுவும் வந்த பிறகு செய்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. இடம் ஒதுக்கித்தரவில்லை என்றால் வெளிநடப்பு செய்வோம் என்று மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் கூறுவது, அது பேரவைத் தலைவரின்

தீர்ப்பை எதிர்த்து செய்யக்கூடிய வெளிநடப்பாகும். அதுகூட மரபு இல்லை. பேரவைத் தலைவரின் தீர்ப்பை எதிர்த்து வெளி நடப்பு செய்வது கூடாது. வெளிநடப்பு செய்வேன் என்று கூறு வது முறையல்ல. வெளிநடப்பு செய்வதற்கு முன்பே சொல்லுகி றேன், பேரவைத் தலைவரின் தீர்ப்பை எதிர்த்து வெளிநடப்பு செய் வது விதிமுறைகளை ஒட்டி வராது.

திரு. பி. ஜி. கருத்திருமன் : தீர்ப்பு என்பது வேறு, இந்த இடம் ஒதுக்குவது என்பது வேறு. நான் இவ்வளவு நாள் இருக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள், பாராளுமன்றத்தில் இருந்தேன் என்று எனக்குப் பெருமையைக் கொடுத்துச் சொல்லும்பொழுது, இவ் வளவு கீழ்த்தரமாக, கூர்ந்து, கவனிக்கவில்லை என்று சொன்னால் அறிவு இல்லை என்று அர்த்தமா? எதிர்க் கட்சித் தலைவருக்குக் காட்டக்கூடிய மரியாதையா இது? கூர்ந்து நோக்கவில்லை என்று சொன்னால் அதன் பொருள் என்ன? கூர்மையே இல்லை என்று சபாநாயகரவர்கள் கூறுகிறார்களா? நான் அவ்வளவு அறிவில்லா தவனாக இருக்கலாம், அறிவுள்ள நீங்களாவது . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் உணர்ச்சிவயப்பட்டுப் போய்விடக்கூடாது. நான் எல்லாத் தலைவர்களும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருந்தால், மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் நான் கொடுத்திருக் கிறேன் என்று கூறியிருக்கவேண்டும். நான் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லும்படியான நிலை ஏன் ஏற்பட்டது? நான் சொன்ன வார்த்தைகளைச் சரியாகக் கவனிக்காததால். சில தலைவர்கள் கொடுக்கவில்லை என்று நான் கூறியிருக்கும்போது நான் கொடுத் தாகிவிட்டது என்று சொல்ல வேண்டிய நிலை தேவையில்லை. அதற் காகத்தான் சொன்னேன். ஆகவே, நம்முடைய எதிர்க் கட்சித் தலைவரவர்களை மீண்டும் கேட்டுக்கொள்ளுகின்றேன், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதற்காகச் சொல்லவில்லை என்று கூறிக்கொள்ளுகின்றேன்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, ஒரே யொரு குறிப்பை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். லீடர் ஆஃப் தி அப்போசிஷன் என்றால் எதிர்க் கட்சிகள் அத்தனைக்கும் லீடராக இருக்கிறார் என்று பொருள். அந்தப் பொருளிலே அவைத் தலைவரவர்களுக்கு அதிக இடைஞ்சல் இல்லாமல், எந்தெந்தக் கட்சி களுக்கு இடம் எங்கு ஒதுக்கித் தர வேண்டுமென்று சொல்லக்கூடிய பொறுப்பு எதிர்க் கட்சித் தலைவரவர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆகவே, அவர்கள் மற்றக் கட்சித் தலைவர்களைக் கலந்து எந்தெந்த இடம் என்று நிர்ணயித்து, அவைத் தலைவரவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் குறிப்பிட்டிருந்தார்களானால் இந்தப் பிரச்னைக்கு அதிகக் கஷ்டம் ஏற்பட்டிருக்காது. எதிர்க் கட்சித் தலைவரவர்கள் இந்தப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண் டிருக்கலாம். மற்றத் தலைவர்களையும் கலந்து ஒரு முடிவை அவைத் தலைவரவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

திரு. பி. ஜி. கருத்திருமன் : டிவிஷன் போட்டு, எந்தெந்தத் தலைவர்கள் எங்கு உட்கார வேண்டுமென்று போட்டுக் கொடுத்திருக்கிறேன். வெளியிலே வந்து, எங்களுக்கு வேலை இல்லை, பொறுப்பு இல்லை என்பது போலக் கருதும்படியும், அவர்களுடைய தீர்ப்பிற்கு அடங்காதது மாதிரியும் சொல்லியிருப்பதற்கு வருந்துகிறேன். டிவிஷன் மேப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். எனவே, எதிர்க் கட்சித் தலைவரவர்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார், மரபு தெரியாமல் இருக்கிறார் என்று கூறுவதுதான் வருத்தமாக இருக்கிறது. எனக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கிறீர்களே, அதற்கு நன்றி.

***திரு. எஸ். இராமச்சந்திரன் :** பாயிண்ட் ஆஃப் ஆர்டர் சார். மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவரவர்கள் பேசுகின்ற பொழுது, ஏற்கனவே அவர்களுடைய கட்சிக்காக ஒரு லிஸ்டைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். இப்பொழுது சிண்டிகேட், இண்டிகேட் என்று தினந்தோறும் மாறிக்கொண்டு இருக்கும் பொழுது, எந்த லிஸ்டை வைத்து பேரவைத் தலைவரவர்கள் இடம் ஒதுக்கப்போகின்றீர்கள் ? இராஜ்ய சபைத் தேர்தல் முடியும் வரை காத்திருக்கலாமல்லவா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : It is not a point of order.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு. நெடுஞ்செழியன் அவர்கள் கூறினார்கள், எதிர்க் கட்சித் தலைவர் என்றால் எல்லோருக்குமே தலைவர் என்று கூறினார்கள். நாங்கள்தான் எதிர்க் கட்சியே தவிர, அவர் எதிரிக் கட்சி. எங்களுக்கெல்லாம் அவர் தலைமை தாங்குவது என்றால் அதை நாங்களும் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தைரியம் இருக்க முடியாது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆஃப் ஆர்டரைச் சொல்லுங்கள்.

திரு. வி. கே. கோதண்டராமன் : ஆகவே, அவர்கள் இப்படித் தலைவராகப் பொறுப்பேற்க அதிகாரம் இருக்கிறதா ? இன்னும் ஒரு வாரம் பொறுத்தும் செய்யலாம் அல்லவா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயிண்ட் ஆஃப் ஆர்டர் என்னவென்று சொல்லுங்கள். இது பாயிண்ட் ஆஃப் ஆர்டர் இல்லை. எதை எதையோ பேசிக்கொண்டு போகிறீர்களே ?

திரு. பி. ஜி. கருத்திருமன் : எங்கள் கட்சி எதிரிக்கட்சி, அவர்களுடைய கட்சி எதிர்க்கட்சி என்று சொன்னார்கள். அவர்கள் மக்களுக்கு எதிர்க்கட்சி. நாங்கள் சாதாரண எதிர்க்கட்சி.

திரு. வி. கே. கோதண்டராமன் : எல்லா கட்சிகளுக்கும் அவர் தலைவர் என்று சொல்லக்கூடியதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அது பாண்ட் ஆஃப் ஆர்டர் இல்லை. நீங்கள் உட்காருங்கள்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : எதிர் வரிசையில் பல கட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவர் இருக்கிறார். லீடர் ஆப் அப்பொஸிஷன் என்பது அப்பொஸிஷனுக்கு லீடர் என்பது ஒரு மரபு வழியாக வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எல்லா கட்சிகளினுடைய லீடர் என்று சொல்லவில்லை. அவர் லீடர் ஆப் தி காங்கிரஸ். அது மாதிரி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு லீடர் இருக்கிறார். லீடர் ஆப் தி அப்பொஸிஷன் வேறு, லீடர் ஆப் தி காங்கிரஸ் வேறு, லீடர் ஆப் தி கம்யூனிஸ்டு பார்ட்டி வேறு, லீடர் ஆப் தி சுதந்திரா பார்ட்டி வேறு. லீடர் ஆப் தி அப்பொஸிஷன் என்பது ஜனநாயக முறையின் மரபுப்படி வந்தது. எல்லா எதிர் கட்சிகளுக்கும் அவர் தலைவர், அவர் சொல்கிறபடி எல்லா கட்சிகளும் கேட்கவேண்டும், அவர் இடுகிற கட்டளையை எல்லா கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஜனநாயக முறையில் மரபின் வழியாக வந்த ஒரு இலக்கணத்தைத் தான் நான் எடுத்துச் சொன்னேன்.

(6) 1970-71-ம் ஆண்டுக்கான நிதிக்கோரிக்கைகளின் மீது வாக்கெடுப்பு (தொடர்ச்சி)

(அ) நிதி கோரிக்கை எண். 2—மோட்டார் வண்டிச் சட்டங்கள்—நிர்வாகம்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவர் அவர்களே, ஆளுநர் அவர்களின் பரிவுரையின்மேல், கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன் :

"நிதிக் கோரிக்கை எண். 2—மோட்டார் வண்டிச் சட்டங்கள்—நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் ரூ. 35,30,300-க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப்பட வேண்டும்."

திரு. ரா. கனகசபை : தலைவர்களே, இப்போது இருக்கும் விதி முறைகளை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் பற்றி விவாதிக்க—

"நிதிக் கோரிக்கை எண். 2—மோட்டார் வண்டிச் சட்டங்கள்—நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகின்ற ரூ. 35,30,300-இல் ரூ. 100 குறைக்க வேண்டும்."

என்ற வெட்டுத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

திரு. ஆ. கு. சுப்பையா : தலைவர் அவர்களே, ஐந்து பஸ்களுக்கு மேல் உள்ள பஸ் வழித்தடங்களை அரசாங்க உடைமையாக்க வேண்டியதன் அவசியத்தை குறித்து விவாதிக்க—

"நிதிக் கோரிக்கை எண். 2—மோட்டார் வண்டிச் சட்டங்கள்—நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகின்ற ரூ. 35,30,300-இல் ரூ. 100 குறைக்க வேண்டும்."

என்ற வெட்டுத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

திரு. சி. கோவிந்தராஜன் : தலைவர் அவர்களே, பத்து பஸ்